

# செய்திகளும் குறிப்புகளும்

23.03.2023, ஆரோவில்வாசிகளுக்கான தமிழ் வார ஏடு, ஆரோட்ரடுகூன், எண்: 996

மீ அரவிந்தர் - மனித சக்கரம் (Human cycle)

2. தனி மனித சமுதாயக் காலமும் பகுத்தறிவும்

ஆனால் மேல்வரி எடுத்துக்காட்டிலிருந்து இத்தகைய கட்டுமீறிய பிறழ்வுகளை, ஒரு கண்டிப்பான பொருளாதார மற்றும் கடுமையான விஞ்ஞான மற்றும் மைய வலிமைக் கோட்பாட்டுச் (unitarian) சமுதாயத்தால் சகித்துக்கொள்ள இயலாது. அது ஒரு மாறாத சமுதாய ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கம் மற்றும் ஒரு சமுதாய சமதர்மக் கொள்கை கொண்ட அமைப்புமுறையாகவும் வளரும். காரிய சாத்திய வகையிலோ அல்லது அறிவுப்பூர்வமாகக் கூட, இதை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் அப்படிச் செய்வது விரைவில் அத்தகைய அமைப்புமுறையைச் சிதறடித்து விடும். அல்லது மறைவாக அடியரிப்பை ஏற்படுத்தி அழித்துவிடக்கூடும். இதனால் நாம் கலப்பற்ற பொருளாதாரத் திறமை மற்றும் கடமையை -குணகர்மத்தை (guna karma) அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய குணவகையை அடைகிறோம். மேலும் இது தனிமனித உரிமையைத் தடைசெய்வதால், பகுத்தறிவுசார்ந்த சம்பிரதாயங்களாலான இறுகிப்போன விரைவாக புதைபடிவமாகும் ஓர் அமைப்பைப் பெறவேண்டி இருக்கும். மேலும் இத்தகைய தேக்க நிலை அமைப்பு இறுதியில் அநேகமாக, ஒரு தீவிரத் தத்துவரீதியான அராஜகத்தின் கொள்கைகளால் (philosophic anarchism) வழிநடத்தப்படும் ஒரு புதிய தனிமனித உரிமைக்காலத்தின் புரட்சியால் உடைத்து எறியப்படும்.

அதற்கு மாறாக, இந்த வளர்ச்சி அது அச்சுறுத்தும் உச்சகட்டத்தை அடையுமுன், அதைக் குலைத்திடும் அல்லது அதன் கடுமையைக் குறைத்திடும் சக்திகள் செயற்படுகின்றன. முதற்கண் பகுத்தறிவாலான தூல விஞ்ஞானம் தன்னையே கடந்து சென்றுவிட்டது. எனவே அது விரைவில் பெருகிவரும் உளவியல் மற்றும் சைத்திய அறிவுவெள்ளத்தால் அடித்து செல்லப்படும்; அந்தத் தாக்கம் மனிதனைப் பற்றிய முற்றிலும் புதிய ஒரு கண்ணோட்டத்தினை வற்புறுத்தத் தவறாது. மேலும் மனித இனத்தின்முன், ஒரு புதிய வருங்காலம் பற்றிய காட்சியை (vista)த் திறவாமல் இராது. அதேநேரத்தில் பகுத்தறிவுக்காலம், தெள்ளத்தெளிய ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது; புதிய கருத்துகள் உலகெங்கும் பரவி வருகின்றன. மேலும் அவை ஒரு குறிப்பிடத்தக்க விரைவுடன் ஒப்புக்கொள்ளப்பட்டு வருகின்றன; எத்தகைய முதிராத பொருளாதாரப் பகுத்தறிவின் குணவதை ஒழுங்கையும் (typal order) குலைக்கும் கருத்துக்கள் அவை. காட்டாக ஜெர்மானிய தத்துவஞானி நீட்ஷியின் ஆற்றல்மிக்க கருத்துக்களான "வாழ் விருப்பாற்றல்" (will to live), பெர்சனின் நேர்ஞானம் பகுத்தறியும் நுண்ணறிவினும் மேலானது எனும் கருத்து, அல்லது அண்மைக்காலத்தின் ஜெர்மானியத் தத்துவப் போக்காக உள்ள ஒரு பகுத்தறிவு கடந்த அறிவுத் திறனையும் (supra rational faculty) மற்றும் பகுத்தறிவு கடந்த உண்மைகளின் இருப்பையும் ஒப்புதல் முதலியன. ஏற்கெனவே வேறொரு மனநிலை, நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டது. நடைமுறைக் களத்தில் செயலாற்றக்கூடிய கருத்துக்கள் வரத்தொடங்கிவிட்டன. இவை தனி மனித உரிமைக் காலத்தைத் தொடர்ந்து ஒரு புதிய குணவகைக் காலம் வராது என்றும், ஒரு அகவுணர்வுக் காலமே வரும் என்றும் உறுதி செய்யக் கூடியவையாக உள்ளன. அகவுணர்வுக் காலம் மகத்தானதும் அதிமுக்கியமானதுமாகும். இது மனிதனை ஒரு புதிய குறிக்கோளுக்கு இட்டுச்செல்லக் கூடியதாக இருக்கும். நாம் ஏற்கெனவே மனித சக்கரத்தின் சுழற்சியின் இந்தப் புதிய கால கட்டத்தின் வைகறையில் (புலர்காலைப் போதில்) இருக்கின்றோமோ என ஐயறலாம்.

இரண்டாவதாக மேலை நாடுகளின் உலகை ஆட்கொண்ட வெற்றி, கீழை நாடுகளை உறக்கத்திலிருந்து விழித்தெழச்செய்தது. மேலும் அவற்றிடையே, மேலை நாடுகளிலிருந்து இறக்குமதியான தனிமனித உரிமைக்கும், கீழைநாட்டின் சொந்த பழைய சம்பிரதாயக் கொள்கைக்கும் இடையே பெருகிவரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. பழைய சம்பிரதாயக் கொள்கைகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் விரைவாகவும் ஒருசில இடங்களில் மெதுவாகவும் குலையத் தொடங்கின. ஆனால் மேற்கத்தியத் தனியரிமையிலிருந்து முற்றிலும் மாறான ஒன்று அதன் இடத்தைப் பிடிக்கக் கூடும். ஐரோப்பா, தானே புதிய வடிவங்களையும் முன்னேற்றத்துடன் மேற்கொள்ள முயற்சிசெய்து கொண்டிருக்கையில், ஆசியா, ஐரோப்பாவின் பகுத்தறிவுக்காலத்தை அதன் அனைத்து உலகாயத்துடன் மதச் சார்பற்ற தனிமனித உரிமையை அப்படியே மேற்கொள்ளும் எனச் சிலர் உண்மையில் கருதுகின்றனர். ஆனால் இது சிறிதளவுகூட நிகழக்கூடியதாக இல்லை. அதற்கு மாறாகக் கீழை நாடுகளின் தனிமனித உரிமைக்காலம், நீண்ட காலத்தொடர்ச்சி உடையதாகவோ, அல்லது அதன் தன்மையில் முதன்மையான பகுத்தறிவுச் சார்புடையதாகவோ, மதச்சார்பற்றதாகவோ இருக்காது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவ்வாறாயின் கீழைநாடுகள் தங்கள் விழிப்புணர்ச்சியின் விளைவாகத் தம் மனப்போக்கையே பின்பற்றி, ஒரு புதிய சமுதாய மனப்பாங்கையும் பண்பாட்டையும் உருவாக்குமானால், உலக நாகரிகத்தின் போக்கில் அது ஒரு மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துவது உறுதி. நாம் ஐரோப்பாவில், அதன் உண்மையான செல்வாக்கை, கருத்துக்களின் முதல் தாக்கத்தின் ஆழ்ந்த விளைவுகளால் அறியலாம். அந்த விளைவு எதுவாக இருந்தாலும் சமுதாயத்தை இயந்திர கதியிலான ஒரு பொருளாதாரத்தை நோக்கி மறு ஒழுங்கு செய்வதாக இன்றளவும் உள்ள பாங்கிற்கு ஆதரவாக இராது. மேலை நாடுகளின் வாழ்விலும் மனதிலும் இந்த ஆதிக்கம் இன்னும் தீர்ந்தபாடில்லை. கீழ்நாடுகளின் செல்வாக்கு பெரும்பாலும் அகவுணர்வு, மற்றும் காரியசாத்தியமான ஆன்மீகம் ஆகிய திசைகளிலேயே செல்லும். அவர்களுடைய மற்றும் உயிர் மற்றும் உடல் அவற்றின் திருத்தம் பெறாத நுட்பமற்ற இயல்பு குறிக்கும் வலுவான வரையறைக்குட்பட்ட குறிக்கோள்களுக்கு மாறான உயர் குறிக்கோள்களை அடைவதற்குத் தூல வாழ்விற்கு உயர்வழி திறப்பதாக இருக்கும்.

ஆனால் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது ஐரோப்பாவின் தனிமனித உரிமைக் காலம், தனது தனிமனிதக் கண்டுபிடிப்பில் அதன் வருங்காலக் கருத்து-சக்திகளிடையே (idea-forces) தலைமையான சக்திவாய்ந்த இரண்டை நிலை நாட்டியது; எத்தகைய தற்காலிக எதிர்ச்செயலாலும் இவற்றை முழுமையாக விலக்கிவிட முடியாது. இவற்றுள் முதலாவது, தற்பொழுது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜனநாயகக் கருத்தாகும். அதாவது சமுதாயத்தின் உறுப்பினர்களாகிய எல்லாத் தனிமனிதர்களும் தனித்தகுதிக்கு ஏற்றவாறு, முழுவாழ்க்கை வாழ்வதற்கும் முழுவளர்ச்சியடைவதற்கும் உரியவர் ஆவர் என்பதாம். சமுதாயத்தில் ஒருசில குறிப்பிட்ட வகுப்பினர் வளர்ச்சியையும் முழு சமுதாயப்பலனையும் நுகரத் தங்களுக்கே உரிமை கற்பித்து, அதே நேரத்தில் ஒரு வறிய வரண்ட சேவைசெய்வது ஒன்றையே கடமையாகப் பிறருக்கு ஒதுக்கும் எந்த ஏற்பாட்டையும் ஒரு குறிக்கோளாக ஏற்படுத்தி இனி ஒருக்காலும் நடவாது. சமுதாயத்தின் அனைத்துத் தனிமனிதர்களின் வளர்ச்சியும் நலமுடைய சமுதாயத்தின் வளர்ச்சியும் நலமும் எனப்பொருள்படுமேயன்றி ஒன்றிரண்டு வகுப்பாரின் சீர்சிறப்பையும் ஆதிக்கத்தையும் உறுதிசெய்யும் ஒட்டுமொத்தச் செழிப்பு மட்டும் அன்று என்பது இப்போது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. இக்கருத்து முழுமையாக அனைத்து முன்னேறும் நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது; மேலும் தற்போதைய உலகின் சமதர்மப் போக்கிற்கும் இதுவே அடிப்படை. ஆனால், இத்துடன் தனிமனிதன் வெறும் சமுதாயக்கூட்டின், தொகுதியின் ஓர் உறுப்பு மட்டும் அல்லன், என்ற ஆழ்ந்த உண்மையையும்கூடத் தனிமனித உரிமை கண்டுபிடித்துள்ளது. அவனுடைய இருப்பு, வாழ்வதற்கும் வளர்வதற்குமான அவனுடைய உரிமையும் கோரிக்கையும், அவனுடைய சமுதாயப் பணி மற்றும் நடைமுறைப்பொறுப்பு இவற்றின் அடிப்படையில் மட்டுமே நிறுவப்படவில்லை.

(தொடரும்....)

**டிஜிட்டல் மயமாக்குவோம் (Let's Get Digital)**

**டிஜிட்டல் பணம் செலுத்தும் செயல்முறை**

கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு எஃப்ஏஎம்சி குழுக்கள், பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சேவைகள், விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களை பணப் பரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்கவும், வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியான பணப் பரிவர்த்தனையை குறைக்கவும் கோரிக்கை விடுத்து வந்தன. ஆரோவில் பவண்டேஷன் மூலம் நடத்தப்பட்ட 'அமைப்புமுறைகள் மற்றும் செயல்முறைகள் தணிக்கையில்' ('Systems & Processes Audit'), ஆரோவில்லுக்கு வெளியே வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் துறைகளில் ஏராளமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து ஆதரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. மேலும், பல்வேறு நிறுவனங்களில் பல பணப் பரிவர்த்தனைகள் முறையான கணக்குப்பதிவு செயல்முறைகளைப் பின்பற்றவில்லை மற்றும்/அல்லது நிர்வாகிகள் அல்லது கணக்காளர்களால் பொறுப்பான காரணத்தைக் காட்ட இயலவில்லை. டிஜிட்டல், ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகள், நிதிப் பதிவுகளின் துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நிதி முறைகேடுக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும், நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தவும், நிறுவனங்கள் அல்லது செயல்பாடுகளின் செயல்பாட்டை மிகவும் பாதுகாப்பானதாகவும் உதவுகின்றன.

முன்னதாக, ஆரோவில்லின் அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கு வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் இருந்தன. இன்று டிஜிட்டல் மயமாக்கலுக்கான தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவை இந்திய அரசால் உடனடியாக ஆதரிக்கப்படுகிறது. காய்கறி விற்பனையாளர்கள், தேநீர்க் கடை உரிமையாளர்கள் போன்றவர்கள் கூட கூகுள்பே (Google Pay) மற்றும் பல கிடைக்கக்கூடிய முறைகளைப் பயன்படுத்தி பணம் பெறத் தயாராக உள்ளனர். ஆரோவில் பவண்டேஷன் ஆரோவில்லிலும் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளைப் பின்பற்ற ஆர்வமாக உள்ளது. பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் பணம் செலுத்தும் செயல்முறையைக் கொண்டிருக்கலாம். எனினும், ஆரோவில்லில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கூடிய விரைவில் டிஜிட்டல் மயமாக்கும் இந்த வழிகாட்டலை எஃப்ஏஎம்சி எடுத்துள்ளது.

ரொக்கத்திலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு விரைவாகவும் திறம்படவும் மாறுவதற்கு வசதியாக, இதுவரை டிஜிட்டல் பணம் செலுத்தும் செயல்முறையை மேற்கொள்ளாத அனைத்து நிர்வாகிகள் மற்றும் மேலாளர்கள், தளம்பே-இல் (TalamPay) (பாயின்ட் ஆஃப் சேல் UPI QR குறியீடுகள் உட்பட) உடன் பதிவு செய்யவும், இதைத் தளம் உருவாக்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கான தகவல்களைப் பெற, பதிவு செய்வதற்கு அவர்களை விரைவில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ரீ அன்னையின் சேவையில், 1+0+0+0+0+0+0+0+0+0=1 (ஒன்றுக்கு சமம்), எஃப்ஏஎம்சி

**2023 நிதியுதவித் திட்டங்களுக்கான எஸ்டிஐசிட் அழைப்பு**  
(Call for Grant Proposals, SDZ Funding in 2023)

ஸ்டிசிங் டி ஸாயரின் (எஸ்டிஐசிட்) நிதியுதவி பெறுவதற்கான திட்டங்களை திட்ட ஒருங்கிணைப்புக்குழு (பிசிஜி) விரைவில் சந்தித்து பரிசீலனை செய்ய உள்ளது. உங்கள் திட்டங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: **17.04.2023, திங்கள்**. முடிந்தால் தயவுசெய்து முன்னதாகவே சமர்ப்பிக்கவும். உங்கள் திட்டத்தின் வரைவு பதிப்பை உரிய தேதிக்கு முன்னர் கருத்துரைக்கு அனுப்ப உங்களை வரவேற்கிறோம். (நீங்கள் ஒரு திட்டத்தை சமர்ப்பிக்கத் திட்டமிட்டால், தயவுசெய்து இந்த முழு அறிவிப்பையும் கவனமாகப் படிக்கவும்). இந்த திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இணைப்பிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், [pgc@auroville.org.in](mailto:pgc@auroville.org.in) க்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

இந்தக் கடைசி தேதிக்குள் உங்களது திட்டங்களை சமர்ப்பிக்க இயலவில்லை எனில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரோவில்லின் திட்டங்களைப் பெறுவதற்கு ஸ்டிசிங் டி ஸாயர் மற்றொரு அழைப்பை விடுக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

திட்டங்கள் எஸ்டிஐசிட் (SDZ) நிதி அளவுகோல்களுக்கு உட்பட்டதா என்பதை திட்ட ஒருங்கிணைப்புக் குழு சரிபார்த்து, இறுதித் தேர்வு மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்காக எஸ்டிஐசிட் (SDZ) வாரியத்திற்கு அனுப்பும்.

கீழ்க்கண்ட செயல் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ஸ்டிசிங் டி ஸாயர் வரவேற்கின்றது:

- சமூகவியல், பொருளாதாரம், உளவியல் மற்றும் அகவளர்ச்சி ஆகிய துறைகளில் செய்யப்படும் ஆராய்ச்சிப் படிப்புகள்;
- ஆரோவில்லிற்கு வெளியே உலக உறவுகள் குறித்து, குறிப்பாக ஆரோவில்லைச் சுற்றியுள்ள கிராமங்கள் உடனான (உறவுகள் குறித்து ஆராய்தல், அத்துடன் இந்த உறவுகளை வலுப்படுத்த உதவும் முன்முயற்சிகளுக்கான திட்டங்கள்;
- தற்போது ஆரோவில்லில் உள்ள வாய்ப்புகளை முழுவதும் பயன்படுத்தும் நோக்கத்துடன் ஆரோவில்வாசிகளின் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்காக எடுக்கப்படும் முன்முயற்சிகள்;
- ஆரோவில்லின் வருங்கால நீடித்த வளர்ச்சி மற்றும் அத்தகைய ஒரு வருங்காலத்திற்கு பங்களிக்கும் முன்முயற்சிகள் குறித்து கண்டறியும் ஆய்வுகள்;
- புதுமையான மற்றும் முறைசாரக் கல்வி மற்றும் பயிற்சி, மகளிர் மேம்பாடு, இளைஞர்களால் தயாரிக்கப்படும் (சிறு - திட்டங்கள்) திட்டங்கள் ஆகியவற்றுக்கான முன்முயற்சியைத் தொடங்குவதற்கான பணம்.

உள்கட்டமைப்பு, கட்டிடங்கள் அல்லது போக்குவரத்துக்கு பொதுவாக நிதியுதவி கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். திட்டத்தின் செயல்பாட்டிற்கு குறிப்பாக தேவைப்பட்டால், மேலும் அவை ஏற்கனவே ஆரோவில்லில் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே உபகரணங்களுக்கான வேண்டுகோள்கள் பரிசீலிக்கப்படும்,

ஆரோவில்வாசிகளின் பராமரிப்புத்தொகை ஆரோவில்லில் இருந்தோ அல்லது வேறு ஆதாரங்களில் இருந்தோ பெறப்படவேண்டும். இதற்கு ஸ்டிசிங் டி ஸாயர் நிதியுதவி வழங்காது. ஒரு திட்டத்திற்கு நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் பட்ஜெட் வேண்டுகோளுக்கான ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை [pgc@auroville.org.in](mailto:pgc@auroville.org.in) என்ற மின்னஞ்சலுக்கு எழுதிப் பெறலாம்.

குறிப்பு: திட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடமிருந்து நீங்கள் ஒரு திட்டத்திற்கான நிதியுதவியை ஏற்கனவே பெற்றிருந்தால் அதன் முன்னேற்ற அறிக்கையை/தற்போதைய நிலை குறித்த தகவலை தயவுசெய்து அனுப்பவும் (திட்டம் செயல்பாட்டில் இருந்தால்) அல்லது திட்டம் நிறைவுபெற்று அனைத்து நிதியும் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அதன் இறுதி அறிக்கையை எங்களுக்கு அனுப்பிய பிறகே, புதிய திட்டத்திற்கான விண்ணப்பத்தை அளிக்கவேண்டும்.

ஆரோவில் அல்லது ஆரோவில் கிராமப் பள்ளிகளுடன் தொடர்புடைய ஒரு திட்டத்தை நீங்கள் சமர்ப்பிக்கிறீர்கள் என்றால் அல்லது ஏதேனும் தனிப்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்கான திட்டமாக இருந்தால், திட்ட ஒருங்கிணைப்புக் குழு (பிசிஜி) மதிப்பாய்வுக்கு முன்னர் உங்கள் திட்டத்தை சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளி வாரியங்களும் மதிப்பாய்வு செய்யவேண்டும். (தயவுசெய்து உங்கள் திட்டத்தை பள்ளி வாரியங்களுக்கு சமர்ப்பிக்கும் முன் தனிப்பட்ட பள்ளிகளையும் தொடர்பு கொள்ளுங்கள்). எனவே, தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் (அதாவது பள்ளிகள், ஆசிரியர்கள், பள்ளி வாரியங்கள் போன்றவை) உங்கள் திட்டத்தைப் பற்றி அறிந்திருப்பதும், அதை ஆதரிப்பதும் முக்கியம். இந்த வழியில், திட்ட ஒருங்கிணைப்புக்குழு நிதியுதவிக்கு ஒரு திட்டத்தை பரிந்துரைக்க முடியும், இது பள்ளிகளின் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதை அறிந்து அதன் மூலம் திட்டத்தின் பயனாளிகளுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் தகவலுக்கு அல்லது உதவிக்கு [pcg@auroville.org.in](mailto:pcg@auroville.org.in) -க்கு எழுதவும். இந்த அழைப்பிற்கான திட்டங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி **17.04.2023**, திங்கட்கிழமை ஆகும். முடிந்தால் தயவுசெய்து முன்னதாகவே சமர்ப்பிக்கவும். குறிப்பு: இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரோவில்லின் திட்டங்களைப் பெறுவதற்கு ஸ்டீபிள் டி ஸாயர் மேலும் ஒரு வாய்ப்பை அளிக்கும்.

## **நிலச் சொத்து மேற்பார்வை பொறுப்பு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது** (Land Asset Stewardships Redefined)

அன்பார்ந்த ஆரோவில்வாசிகளுக்கு,  
கேலக்லி மாஸ்டர் பிளான் விவரம் மற்றும் செயல்படுத்தல் பல நிலைகளிலும் அவசரத் தேவையாக ஏடிடிசி-ஆல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மாஸ்டர் பிளானின்படி ஆரோவில் நகரத்தின் வளர்ச்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும், உரிமையுடைய இல்லாமையே, ஆரோவில் வாழ்க்கையின் முக்கிய மதிப்பு என்பதைக் கருத்தில் கொண்டும், மாஸ்டர் பிளானிலும் ஏடிடிசி-ஆலும் வரையறுக்கப்பட்டு, எஃப்ஏஎம்சி-ஆல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆரோவில் நிலங்களின் பயன்பாட்டின்படி அவை பின்பற்றப்படும். இதுவரை நடைமுறையில் உள்ள நிலம் அல்லது பிற சொத்துக்கள் மீதான தனிநபர் உரிமைகள், ஏடிடிசியின் திட்டமிடல் அளவுருக்கள், எஃப்ஏஎம்சி மற்றும் அதன் துணைக்குழுக்களால் உருவாக்கப்பட்ட மேற்பார்வையாளர் ஒப்பந்தங்களின்படி இப்போது சமூகத்தின் உரிமையாக மாறும்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அல்லது புரிந்துகொள்ளப்பட்ட அனைத்து "நிலப் பொறுப்பாளருக்கான பொறுப்புகளும்", குறிப்பாக நகர மாஸ்டர் பிளான் பகுதியில், நடைமுறைப்படுத்தப்பட்ட சூழலில் இனி செல்லுபடியாகாது என்பதை இது குறிக்கிறது. லெவெனீர் டி ஆரோவில் ஏடிடிசி என்பது அனைத்து ஆரோவில் நிலங்களின் நிலப் பயன்பாட்டை முடிவு செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாகும். நகர மையம் மற்றும் நகர மாஸ்டர் பிளான் பகுதியில் உள்ள நிலங்கள் உடனடியாக ஏடிடிசி மற்றும் எஃப்ஏஎம்சி ஆகியவற்றின் கூட்டுப் பணிக்குழுவின்கீழ் வரும். இந்த நிலச் சொத்துகளைப் பராமரிப்பதற்கு நில வாரியக் குழு உதவும்.

பசுமை வளையப் பகுதியிலுள்ள அனைத்து நிலங்களுக்கும் அடிப்படை உண்மைகள் மற்றும் சாத்தியமான மாற்றங்களை கருத்தில் கொண்டு இத்திட்டமிடல் அளவுருக்கள் பின்பற்றப்படும். மாஸ்டர் பிளான் பகுதிக்கு வெளியே உள்ள பசுமை வளையப் பகுதி நிலங்கள், பண்ணைகள், நிலங்களுக்கான பராமரிப்பு மற்றும் பொறுப்பாளர் ஒப்பந்தங்கள் அவற்றின் சரியான பயன்பாட்டிற்காக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த காலத்தில் நிலப் பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் தங்களின் நிலைமை குறித்து கேள்விகள் இருப்பவர்கள், [avenir@auroville.org.in](mailto:avenir@auroville.org.in) மற்றும்/அல்லது [famc@auroville.org.in](mailto:famc@auroville.org.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி தனிப்பட்ட முறையில் கலந்துரையாட முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஸ்ரீ அன்னையின் சேவையில், எஃப்ஏஎம்சி, ஏடிடிசி

## **அறிவிப்புகள் (Announcements)**



**மல்டி மீடியா சென்டர் அரங்கம் (எம்எம்சி, டவுன் ஹால்)**  
(MULTI MEDIA CENTRE AUDITORIUM (MMC, Town Hall))

**நினைவூட்டல்: மார்ச்சு 24, வெள்ளிக்கிழமை, இரவு 8:00 மணிக்கு: "தி அன்மெயில்டு லெட்டர்" ("The unmailed Letter"), இயக்கம் - மிகைல் கலடோசோவ், யூஎஸ்எஸ்ஆர், 1960.**

**மார்ச்சு 31, வெள்ளிக்கிழமை, இரவு 8:00 மணிக்கு: "தி டேஸ்ட் ஆஃப் அதர்ஸ்" ("The Taste Of Others"), அசல் தலைப்பு - (Le Goût des autres), இயக்கம் - அனியஸ் ஜாவ்ய், பிரான்சு, 2000.**

**நடிப்பு: ஜீன்-பியர் பாக்ரி, அன்னே அல்வாரோ, அலென் சாயட், அனியஸ் ஜாவ்ய், ஜெரார்ட் லான்வின், கிறிஸ்டியன் மில்லட். பிரெஞ்சு மொழிப்படம், ஆங்கிலத் துணை வாசகங்களுடன். காலம்: 1 மணிநேரம் 52 நிமிடம்.**

### **மார்ச்சு 26, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி (Special program on Sunday, March 26)**

**ஆரோபிலிம் வழங்கும் "சினி-மாஸ்டர் கிளாஸ்" - 26.03.2023 ஞாயிறு அன்று மாலை 5.00 - 7.30 மணி வரை. ஆரோபிலிம், கலாபூமி (கிரிபாவுக்கு அருகில்).**

திரைப்படங்கள் மற்றும் சினிமா பற்றி விவாதிக்கவும், பகிரவும் மேலும் அறியவும் நீங்கள் விரும்பினால், எங்கள் சினி மாஸ்டர் வகுப்புகளுக்கு உங்களை அழைக்கிறோம்! எங்கள் சிறப்பு விருந்தினர் மற்றும் பேச்சாளர் பேராசிரியர் சிவகுமார் மோகனம் அவர்கள் தலைமையில் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம்: **"தி ஸ்பிரிட் ஆஃப் 45" (THE SPIRIT OF 45) – இயக்கம் - கென் லோச் (யுகே, 2013).**

**கண்ணோட்டம்: ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் திரைப்பட ஆசிரியருமான (எல்.வி. பிரசாத் திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனம், மற்றும் லயோலா கல்லூரி, சென்னை) பேராசிரியர் சிவக்குமார் மோகனம் அவர்கள் கென் லோச்சின் சமீபத்திய ஆவணப்படமான "தி ஸ்பிரிட் ஆஃப் 45" பற்றிய விளக்கக்காட்சியை வழங்குவார்.**



கதைச்சுருக்கம்: 1945-இல் ஆட்சிக்கு வந்த கிளெமென்ட் அட்வியின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் போருக்குப் பிந்தைய பிரிட்டனில் ஏற்பட்ட தீவிர மாற்றங்களை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதன்மையாக ஆவணக்காப்பக காட்சிகள் மற்றும் நேர்காணல்களை சார்ந்து, குரல் வழி விபரிப்புகள் இல்லாமல், திரைப்படம் விவரிக்கிறது. போருக்கு முந்தைய பிரிட்டனில் உள்ளூர் வறுமை, இரண்டாம் உலகப் போரில் வெற்றியைத் தொடர்ந்து நம்பிக்கை உணர்வு மற்றும் மக்கள் நல அரசின் விரிவாக்கம், தேசியச் சுகாதார சேவையை நிறுவுதல் மற்றும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளை தேசியமயமாக்குதல். இந்தச் சாதனைகள், லோச் பார்ப்பது போல், அதன்பின் வந்த பத்தாண்டுகளில், குறிப்பாக 1980களில் மார்கரெட் தாட்சரின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் கீழ், தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை படம் ஆவணப்படுத்துகிறது. படத்திற்கான மாதிரி "வாய்வழி வரலாறு, படங்களுடன்" என்று லோச் கூறினார்.

ஆங்கில மொழித் திரைப்படம், ஆங்கில துணை வாசகங்களுடன். காலம்: 1 மணிநேரம் 34 நிமிடம்.

### முந்திரி நிலங்கள் (Cashew plots)

அன்பார்ந்த அனைவருக்கும்,  
ஆரோவில்லின் முந்திரி நிலங்களுக்கான திறந்த டெண்டர் 24-03-2023 அன்று டவுன் ஹால் முன் (புதிய பார்க்கிங்கிற்கு அருகில்) காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறும்.

ஆர்வமுள்ள அனைவரும் தாங்கள் வழங்க முன்வரும் தொகையை, அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் இடத்தில் மட்டும் சமர்ப்பிக்கப்படக் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புடைய அனைத்து தகவல்களும் காட்சிப்படுத்தப்படும். பிற்பகலில் டெண்டர் இறுதி செய்யப்படும்.

நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறையில் நீங்கள் பங்கேற்பதற்கு முன்சூட்டியே நன்றி.  
அன்புடன், நில வாரியம் - ராஜா, ராஜவேலு, சத்யகாம, வெங்கட்



### "மாற்றம்" 2023 மார்ச்சு (Maatram, March 2023)

மனநல மருத்துவம், மருத்துவ உளவியல், நரம்பியல்/பயோ பின்னூட்ட சிகிச்சை, ஒருங்கிணைந்த கண் அசைவு சிகிச்சை, என்எல்பி, ஈஎம்டிஆர், கலை சிகிச்சை, கனிமண்ணை கொண்டு சுயமாக பொருட்களை உருவாக்குதல் போன்றவற்றில் பயிற்சி பெற்ற நிபுணர்களை கொண்டு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.

ஓசிஎச் (OCH) (ஆலோசனை பெறுவதற்காக நேரம்)

திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 9.00 முதல் 10.00 வரை. திங்கள்/புதன்/வெள்ளி: மாலை 4.30 முதல் 5.30 வரை

ஆலோசனை வழங்குபவர்கள்

திங்கள் - சைய்யப், பழனி. செவ்வாய் - ரேஷ்மி. புதன் - பழனி, தியா. வியாழன் - சேத்னா  
வெள்ளி - கோபா, தியா

ஓசிஎச் (OCH) (ஆலோசனை பெறுவதற்காக நேரம்) நேரத்தில், நீங்கள் முன்பதிவின்றி நேரில் வரலாம். நீங்கள் வரும்போது தெரபிஸ்ட் வேறு ஒருவரைப் பார்த்துக் கொண்டிருந்தால், உங்கள் தொடர்பு விவரங்களை அங்கே விட்டுவிட்டுச் செல்லவும், நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

பிற நடவடிக்கைகள்:

- கிராமப்புற மனநல நடவடிக்கைகள் - தாமரை, அன்னை நகர். மாதந்தோறும் முதல் வியாழன் அன்று காலை 10 - 12.30 மணி.
- மனநல விழிப்புணர்வு குறித்த வீதி நாடகம், மாதத்திற்கு ஒருமுறை வெவ்வேறு இடங்களில் அல்லது அழைப்பிற்கு ஏற்ப நடக்கும்.
- ஆரோவில்லின் மூத்த உறுப்பினர்கள் (முதியோர்) பராமரிப்பு.

குறுஞ்செய்தி அல்லது தொடர்புக்கு: 90877 09434, மின்னஞ்சல்: [maatram@auroville.org.in](mailto:maatram@auroville.org.in), இணையதளம்: [maatram.org.in](http://maatram.org.in)  
இடம்: மித்ரா யூத் ஹாஸ்டல், டவுன் ஹால் அருகில்.



### குயிலைப் படைப்பு மையம் - கோடை(முகாம் 2023 மே Kuilai Creative Centre – Summer Camp May 2023)

**உங்கள் அனுபவம், திறன், அறிவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!!**

நாங்கள் குயிலைப் படைப்பு மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடைக்கால முகாமை நடத்துகிறோம். இதனால் மாணவர்களின் விடுமுறை நாட்கள் முழுவதும் அவர்களை நாங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் நமது ஆரோவில்லைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரோவில்லில் உள்ள குழந்தைகளும் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

**இந்த ஆண்டு கோடைக்கால முகாம் மே 3 முதல் மே 25 வரை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும்.**

மேலும் பல்வேறு பாடங்களில் தங்களின் அறிவைப் பகிர்ந்து கொள்ளவோ அல்லது இக்குழந்தைகளுக்கு யோகா, ஓவியம், கைவினைப் பயிற்சிகள், தோட்டக்கலை அல்லது ஆரோவில் பற்றி நீங்கள் பகிர விரும்பும் வேறு எதையும் கற்பிக்கவோ நாங்கள் விரும்புகிறோம். இந்த மாணவர்களின் வயது 10 முதல் 17 வரை இருக்கும். மொத்தம் 50 மாணவர்கள் உள்ளனர்.

நீங்கள் ஏதாவது நன்கொடை அளிக்க விரும்பினால் அல்லது மேலும் தகவலுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும் - [kulaicreativecentre@auroville.org.in](mailto:kulaicreativecentre@auroville.org.in) அல்லது 9843195290. செல்வா மற்றும் குயிலைப் படைப்பு மையக்குழு. உங்கள் பங்களிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. எங்கள் நிதிச்சேவை கணக்கு எண்: 240051.

## சாலைகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகள் குறித்து (Security Works On Roads)

அன்பார்ந்த சமூகத்தவருக்கு, ஏவிஇஎஸ் கண்காணிப்பு கேமராக்களுடன் 16 தெருவிளக்குகளை நிறுவவுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை போக்குவரத்தை கண்காணிப்பதற்கு, ஆரோவில்லுக்கு உள்ளே நுழையும் இடங்களில் பிரதான மண் சாலைகளில் அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை தற்போது ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்தில் அமைக்கப்படும். ஏவிஇஎஸ், சாலைச்சேவை, ஆரினோகோ இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ அன்னையின் சேவையில், வெவெனீர் டி ஆரோவில்/ ஏடிசி



### 2023 மார்ச்சு மாதத்திற்குள் ஆரோவில் ஹெல்த் பண்டு பில்களை சமர்ப்பிக்கவும் (Submitting bills for AVHF before end of March 2023)

ஆரோவில் நலவாழ்வு நிதி (ஹெல்த் பண்டு) உறுப்பினர்கள் அனைவருக்கும், உங்கள் வீட்டில் முந்தைய மாதங்களின் மருத்துவ பில் இன்னும் ஏதேனும் இருந்தால், உங்கள் புத்தாள் கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு உங்கள் மருத்துவரின் மருந்துச் சீட்டையும் இணைத்து, ஆஸ்பிரேஷன் சுகாதார மையத்தில் அல்லது சாந்தேவில் உள்ள நலவாழ்வு நிதி (ஹெல்த் பண்டு) பெட்டியில் போடவும். இந்த நிதியாண்டு முடிவுறப் போகிறது, 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை நிலுவையிலுள்ள அனைத்து மருத்துவ பில்களையும் 2023 மார்ச்சுக்குள் பரிசீலிக்கவேண்டும். 2023 மார்ச்சில் உள்ள மருத்துவ பில்களுக்கு மட்டுமே 2023 ஏப்ரல் இறுதி வரை பணம் செலுத்த முடியும்.

2023 மார்ச்சுக்குப் பிறகு, கடந்த நிதியாண்டின் எந்தவொரு பில்லையும் பரிசீலனை செய்யவேண்டாம் என தணிக்கைச் சேவை எங்களிடம் கூறியுள்ளது. இதற்கு இன்னும் நேரம் உள்ளது, தயவுசெய்து உங்களுடைய அலமாரியில் பார்க்கவும்!

ஆரோவில் நலவாழ்வு நிதி

### ஆம்பித்தியேட்டர் - மாத்ரிமந்திர (AMPHITHEATRE - MATRIMANDIR)

வியாழன்தோறும் சூரிய அஸ்தமனத்தில் சுனிலின் இசையில் ஸ்ரீ அன்னை அவர்கள் வாசித்த சாவித்திரியுடன் தியானம்


சூரியன் அஸ்தமனத்தை பின்தொடர்ந்து, பருவகாலத்திற்கு ஏற்ப நேரம் மாற்றப்படுகிறது..

ஒவ்வொரு வியாழன் தோறும், மாலை 6 - 6.30 வரை. (வானிலை அனுமதித்தால்)

ஆரோவில்லின் மையத்தில் உள்ள அழகிய திறந்தவெளியில், மகத்தான சூரிய அஸ்தமனத்தில், பரலோக இசையைக் கேட்டு மகிழ்ங்கள்!

அனைவருக்கும் நினைவூட்டுகிறோம்: ஒருமைப் பூங்கா (பார்க் ஆஃப் யூனிட்டி) அமைதி, தியானம், அகப்பணிக்கான இடமாகும், ஆகவே, இந்த இடத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்: கேமராக்கள், ஐ-பேடுகள், செல்போன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. புகைப்படங்கள் கூடாது. அன்பான விருந்தினர்களுக்கு, தங்களுடன் தங்களின் விருந்தினர் அட்டையை எடுத்து வரவும். மாலை 5.45 மணி முதல் ஆம்பித்தியேட்டருக்கு மட்டுமே செல்ல முடியும். நன்றி. சூர்யா & வேல்முருகன்



### ரோஜே ஆன்ஷே: 100 ஆண்டுகள் - 1923-2023 - 24 மார்ச்சு (ROGER ANGER : 100 Years - 24th March 1923-2023)

24 மார்ச்சு | மாலை 5 மணி | இந்தியா ஸ்பேஸ் விண்வெளி - பாரத் நிவாஸ்

1965ஆம் ஆண்டில், ஆரோவில்லுக்கான நகரத் திட்டத்தைத் தயாரிக்க ரோஜே ஆன்ஷேவை ஸ்ரீ அன்னை அழைத்தார். ஸ்ரீ அன்னையின் அக்காட்சியில் உருவான தனிச்சிறப்புமிக்க கேலக்ஸி திட்டத்தில், ஸ்ரீ அன்னை அவர்கள் திருப்தி அடையும் வரை, அவருடன் சேர்ந்து பல முயற்சிகளைச் செய்து, பல மாதிரிகளை உருவாக்கினார். அதை இன்னமும் நாம் இன்னமும் கண்டறிந்து வருகிறோம். கேலக்ஸி ஒரு காலம் கடந்த திட்டமாக இல்லாமல், அது அனைத்து பகுதிகளிலும், மனிதனுக்கும், வளர்ந்து வரும் உள்ளூர்விற்கும் ஓர் ஒருங்கிணைக்கும் திறன்கொண்ட எதிர்கால நகர்ப்புறத்தின் முன்னோடியாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

அவரது நூற்றாண்டு விழா ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த ஆண்டிலும், இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அத்துடன், ஆரோவில் மற்றும் இந்தியா ஆகிய இரண்டிற்கும், ஆனால் உலகிற்கு எப்பொழுதும் தனித்து நிற்கும் ஜீவிய உணர்வுள்ள நகரமயமாதலுக்கும் அவர் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளார்.

பாரத் நிவாஸில் உள்ள இந்தியா ஸ்பேஸ், ரோஜேவி அவர்களின் பணி, ஆரோவில்லுக்கான அவருடைய பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கௌரவித்து நினைவுகூறும் வகையில் வெவெனீர் டி ஆரோவில்/ ஏடிசி மற்றும் 150வது ஆண்டு நிகழ்வுகள் குழு ஆகியவை இந்நிகழ்வுக்கு உங்களை வரவேற்கின்றன.



### கர்நாடக இசை அர்ப்பணம் (An offering of Carnatic Instrumental Music)

"டிவைன் சவுண்ட்" குழுவினர் வழங்கும் உமையாள்புரம் மாலி (மிருதங்கம்), S. வெங்கடரமணன் (கஞ்சிரா), வலங்கைமான் ஹரி (கடம்), V. சிவப்பிரியா (கொன்னக்கோல்), N. ராஜாராமன் (கெத்து). முன்னணி வயலின் இசை (MSG சுரேஷ்). இடம்: ஸ்ரீ அரவிந்தர் அரங்கம், பாரத் நிவாஸ். நாள்: 25.03.2023 சனி, நேரம்: இரவு 7 - 8.15 மணி.

அறிவிப்பு: ரோமன் தாஸ், பக்க வாத்திய இசைக்கலைஞர், 29.03.2023, புதனன்று போயர்/ பாரத் நிவாஸுக்கு அருகிலுள்ள இசை அறையில் தனி வகுப்பு அல்லது மதியம் பயிற்சி பட்டறை வழங்குகிறார். ஆர்வமுள்ள அனைவரும், மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும், நன்றி - bharatnivas-auditorium@auroville.org.in நிகழ்ச்சியில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உங்களுக்கு தெரிவிக்க உங்களது வாட்ஸ்அப் எண்ணை அனுப்பவும்.

**டாக்டர். அலோக் பாண்டே அவர்களுடன் கல்வியில் ஆய்வுகள் - ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி**  
(Explorations in Education with Dr. Alok Pandey – Early Childhood Education)



அன்பார்ந்த சமூகத்தவருக்கு,

'டாக்டர். அலோக் பாண்டே அவர்களுடன் "கல்வியில் ஆய்வுகள்" என்ற தலைப்பில் எங்களின் இரண்டாவது அமர்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

கடந்த முறை கல்வியின் அடிப்படைகள் - கல்வியின் பொருள், மனிதர்களில் கல்வியின் தேவை, ஆன்மிகக் கல்வி மற்றும் தொடர்புடைய தலைப்புகளில் ஒன்றாகப் பிரதிபலித்தோம். முதல் அமர்வின் பதிவைப் பார்க்க ஆர்வமாக இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளவும். இந்த வரவிருக்கும் உரை குறித்து, நாம் கவனம் செலுத்தும் பகுதி 'ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி'. குழந்தையின் ஆரம்பகால கல்வியில் பெற்றோர், கல்வியாளர், சுற்றுச்சூழல் ஆகியோர் பங்களிப்பு செய்கின்றனர். குழந்தையின் இணக்கமான மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு இந்த சூழலின் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் அவசியம். ஒரு சிறு குழந்தையின் (7 வயது வரை) கல்வித் தேவைகள் தொடர்பான சில முக்கியக் கேள்விகளை நாம் ஆராய்வோம்:

- ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி முன்னுதாரணத்திலிருந்து குழந்தையின் முன்னேற்றத்தில் ஆரம்ப ஆண்டுகளின் முக்கியத்துவம் என்ன? - 'ஸ்வபாவ' (சுபாவம்) என்றால் என்ன? குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளில் அதன் பங்கு என்ன?

- ஆரம்ப ஆண்டுகளில் ஒரு குழந்தைக்கு சுதந்திரமான முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட உகந்த சூழலை எவ்வாறு வழங்குவது?

கல்வி குறித்த டாக்டர். அலோக் பாண்டே அவர்களின் முந்தைய உரையின் இணைப்பு இங்கே உள்ளது, இது இத்தலைப்பில் உங்கள் ஆர்வத்தை நன்கு அறிந்துகொள்ளவும் ஆழப்படுத்தவும் உதவும்: <https://www.youtube.com/watch?v=Y3ry4pe-MYI> அவருடைய உரைக்குப் பிறகு கேள்வி-பதில் அமர்வு இருக்கும், எனவே, உங்கள் கேள்விகளைக் கேட்கத் தயங்க வேண்டாம்.

என்ன: 'டாக்டர். அலோக் பாண்டே அவர்களுடன் 'Exploration in Education' (கல்வியில் ஆய்வு) - ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி. எப்போது: சனிக்கிழமை, மார்ச்சு 25, காலை 9:30 - 11:00 மணி. எங்கே: ஆஹா கிண்டர் கார்டன்.

அன்புடன், ஆஹா கிண்டர்கார்டன் குழு ([aha@auroville.org.in](mailto:aha@auroville.org.in))

**இரண்டாவது நிகழ்வு: ஆஹா கிண்டர்கார்டன் ஓபன் அவுஸ்**


அன்பார்ந்த சமூகத்தவருக்கு,

ஆஹா மழலையர் பள்ளியில் ஓபன் அவுஸிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்! குழந்தைகளின் படைப்புகளைப் பகிர்ந்து கொள்வோம், இப்பள்ளியில் தங்களின் ஏதேனும் கேள்விகளுக்கு பதிலளிக்க குடிவினர் இருப்பார்கள்! சுதந்திரமான முன்னேற்றத்திற்கான அணுகுமுறை, குழந்தைகளின் செயல்பாடுகள் & ஈடுபாடுகள் போன்றவை. ஓபன் அவுஸிற்கு முன், காலை 9:30 மணிக்கு, ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி குறித்து டாக்டர். அலோக் பாண்டே அவர்களின் உரை உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குளிர்பானம் வழங்கப்படும்.

என்ன: ஓபன் ஹவுஸ். எப்போது: சனிக்கிழமை, மார்ச்சு 25, 11:00 - 2:00 மணி. எங்கே: ஆஹா கிண்டர் கார்டன்

அன்புடன், ஆஹா கிண்டர்கார்டன் குழு ([aha@auroville.org.in](mailto:aha@auroville.org.in))



**யானை ஏன் சிவப்பு நிறமாக இருக்க முடியாது? (Why can't Elephant's be red?)**

யானை ஏன் சிவப்பு நிறமாக இருக்க முடியாது? - வாணி திரிபாதி டிக்கு & மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு ஆரோவில் பவுண்டேஷன் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

24.03.2023, வெள்ளி அன்று காலை 9.30 - 10.45 மணிக்கு உதவிப் பள்ளியிலும், நண்பகல் 11.15 - 12.30 மணிக்கு, சாச்சு, பாரத் நிவாஸ் வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

**நுழைவுச் சேவையின் அறிவிப்பு, ES# 173, தேதி: 23-03-2023**

நமது சமூகத்தில் சேர பின்வரும் நபர்கள் நுழைவு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சாத்தியமான புதிதாய்ச்சேர்ந்தவர்கள், ஆரோவில்லின் கூட்டாளிகள், நண்பர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை 2 வாரத்திற்குள் பகிர்ந்து கொள்ளவும். சாத்தியமான ஆரோவில்வாசிகள், திரும்பிவரும் ஆரோவில்வாசிகள், இளைஞர்கள், ஒரு ஆரோவில்வாசியின் துணைவர்/பார்ட்னர் ஆகியோர் பற்றிய கருத்துக்களை 4 வாரத்திற்குள்ளும் [entryservice@auroville.org.in](mailto:entryservice@auroville.org.in) என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். நன்றி.

**புதிதாய்ச்சேர்ந்தோராக அறிவிக்கப்படுகிறது:**

இலட்சுமி கிருஷ்ணகுமார் (இந்தியா) - சன்விப்பில் தங்கியுள்ளார், பிச்சாண்டிக்குளத்தில் பணிபுரிகிறார்.

லோகேஸ்வரி ஜெயமூர்த்தி (இந்தியா) - ஹியுமன்ஸ்கேப்பில் தங்கியுள்ளார், வீட்டு வசதிச் சேவையில் பணிபுரிகிறார்.

**ஆரோவில்வாசியாக அறிவிக்கப்படுகிறது:** பாலகணேஷ் சிவபிரகாசம் (இந்தியா) - டீசரில் தங்கியுள்ளார், மார்னிங் ஸ்டார் & ஆரோதைமாவில் பணிபுரிகிறார்.

**ஆரோவில்வாசியாக உறுதிசெய்யப்படுகிறது:** அனுராதா செங்குட்டுவன் (இந்தியா), ராகுல் சான்செஸ் (ஸ்பெயின்), சங்கர்ஷன் கினி (இந்தியா), சூர்யா ரவிசங்கரன் (இந்தியா).

தங்களின் நுழைவு வாரியம் - (அலென், தீனா, கிரேஸ், ஜெயந்தி, இலட்சுமணன், மடில்ட், ராமநாராயணா, சோனியா, ஸ்வதா) நுழைவுச் சேவை திறந்திருக்கும் நேரம்: திங்கள், புதன், வெள்ளி - காலை 9:30 - 12:30 மணி வரை / செவ்வாய் & வியாழன் - பிற்பகல் - 2:30 - 4:30 மணி வரை - புதிதாய்ச்சேர்ந்தோர் (நியுகம்மர்) கிட் வழங்கப்படும்.

தொலைபேசி எண்: (0413) 262-2707 மின்னஞ்சல் முகவரி : [auroville.entryservice@gmail.com](mailto:auroville.entryservice@gmail.com)